

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வெலிமடை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள் தொடர்பான கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் வெலிமடை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு காணிகளின் பெறுமதி ரூபா 5,850,000 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டில் கணக்குகள் தயாரிக்கும் போது சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சபைக்குரிய சொத்துக்கள் சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் காணி மற்றும் கட்டிடங்கள் தற்காலிக கணக்கீடு செய்யும் போது காணி மற்றும் கட்டிடங்களில் பத்தினது பெறுமதி ரூபா 1,143,611 இருதடவை கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி
(இ) பிரதேச சபை உரிமை கோராத காணி கட்டிடங்களின் பெறுமதி ரூபா 407,500 அதிகரித்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்			சபையின் கருத்துரை	பரிந்துரை
களஞ்சிய முற்பணப் பதிவேடு	சமர்ப்பிக்கப்படாமையினால் ரூபா 509,659	பெறுமதியான மீதியை உறுதிப்படுத்த முடியாதிருந்தது.	முன்னைய ஆண்டுகலிருந்து கொண்டுவரப்படுகின்ற மீதியாகும். தகவல்களைக் கண்டறிவதற்கும் தீர்த்து வைத்தல் முடியாமையால் பட்டோலைகள் வேண்டும். சமர்ப்பிப்பதற்கு முடியாதிருந்தது.	தகவல்களைக் கண்டறிந்து தீர்த்து வைத்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு		இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோஷலிச நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 371	சனநாயக குடியரசின் பிரமாணக் தொகையான மீதிகள் 31 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் வைக்கப்பட்டிருக்கவில்லை.	2000 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ரூபா 405,803 முற்பண 14 முற்பண மீளாய்வாண்டின் மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கவில்லை.	மேலும் ஆராய்ந்து மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	முற்பண மீதிகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 162,114,333 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 87,157,490 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 வருமான சேரிகத்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீத வரியும் வரியும்		
மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை ஆதனவரி ரூபா 3,815,281 தொகை ஆக இருந்ததுடன் அதில் ரூபா 1,952,350 தொகை 03 வருடங்களுக்கு முன்னிருந்து கொண்டுவரப்படுகின்ற மீதியாகும்.	மேலும் நிலுவையாகக் காணப்படுகின்ற ஆதனவரி அலகுகளை தடைசெய்து உரிய கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை ஆதனவரி தாமதமின்றி அறவிடப்படல் வேண்டும்.

(ஆ) வாடகை

மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் அறவிடுவதற்கு நடவடிக்கை உடன்படிக்கையின்	
உள்ளவாறு நிலுவை கடை எடுக்கப்படும். பிரகாரம் நிலுவை	
வாடகை ரூபா 1,135,968 ஆகும். கடை வாடகை	
	தாமதமின்றி
	அறவிடப்படல்
	வேண்டும்.

(இ) நீர்க் கட்டணம்

மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் 2021 யூலை 28 ஆம் திகதி நிலுவை நீர்க்	
உள்ளவாறு நிலுவை நீர்க் முதல் முடப்பட்டிருந்த லந்தேகம கட்டணம் தாமதமின்றி	
கட்டணம் ரூபா 1,295,657 ஆக நீர் உத்தேச திட்டம் மற்றும் அறவிடப்படல்	
இருந்ததுடன் அதில் 03 உமா ஓய செயற்திட்டத்தின் வேண்டும்.	
வருடங்களுக்கு முன்னிருந்து காரணமாக வீட்டை	
அறவிடப்படாமல் காணப்படுகின்ற இழந்தவர்களுக்கு	
ரூபா 384,179 மீதி காணப்பட்டது. நிர்மாணித்தலை உள்ளடக்கிய	
	கடன் மீதியை அறவிடுவதற்கோ
	அல்லது பதிவழிப்பதற்கோ
	நடவடிக்கை எடுக்கப்படும்.

2.2.3 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 10,009,909 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 118,253,326 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	பட்டோலைகள் பிரதம செயலாளருக்கும், உள்ளூராட்சித் திணைக்களத்திற்கும் அனுப்பப்பட்டிருந்த போதும் இதுவரையும் கிடைக்கப்பெறாதிருந்ததுடன் முத்திரைக் கட்டணம் 2024 ஏப்ரல் முதல் திசம்பர் வரையான பட்டோலைகளுக்கான தொகை கணிப்பிடப்பட்டு இறுதிக் கணக்கில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த பட்டோலைகள் பிரதம செயலாளருக்கும், உள்ளூராட்சித் திணைக்களத்திற்கும் அனுப்பப் பட்டபோதும் இதுவரையும் கிடைத்திருக்கவில்லை.	பெற வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2.3 மிகைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபைகள் சட்டத்தின் 172(3) ஆம் பிரிவின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டின் போது கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் விதிக்கப்பட்டிருந்த கூட்டு மொத்தமான ரூபா 292,785 ஆன 02 மிகைக் கட்டணங்கள் மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	அந்த தொகையை அறவிடுதல் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளரின் 2022 நவம்பர் 02 ஆம் திகதிய மற்றும் 2023 மார்ச் 30 ஆம் திகதிய கடிதங்களின் மூலம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது உள்ளூராட்சி ஆணையாளரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மிகைக் கட்டணத் தொகை ஒரே தடவையில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிலுவை மிகைக் கட்டணம் அறவிடப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1893 இன் 09 ஆம் இலக்க மாடு அறுவைக் கட்டளைச் சட்டத்தின் 9 “அ” பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடவடிக்கை எடுத்து சபையினால் 03 அறுவைக் கூடங்களுக்காக 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதுப்பித்து நாளதுவரையாக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்ததுடன் சட்டத்தின் 7 மற்றும் 10 ஆம் பிரிவுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	ஒரு தனியார் அறுவைக் கூடத்திற்காக வருடாந்த அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மிகுதி அறுவைக்கூட நிலையங்கள் இரண்டிற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் பெறப்படும் வரை 02 வாரங்களுக்கு ஒரு தடவை தற்காலிக அறுவைக்கூட அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் கிடைத்த பின்னர் நிரந்தரமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாதிட்டின் மூலம் நிதி ஏற்பாடு ஒதுக்கப்படாமல் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்புக்களில் ரூபா 201,375,048 மீதி நிறுத்திவைக் கப்பட்டிருந்தது.	ஒவ்வொரு வருடமும் பாதிடு தயாரித்தல் முன்னைய ஆண்டுகளின் வருமானம் மற்றும் செலவினங்கள் கவனத்திற் கொண்டே தயாரிக்கப்படுகின்றது. திட்டமிடப்பட்ட வருமானத்தை விட மேலதிகமாக வருமானம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களின் போது அந்த தொகை நடைமுறைக் கணக்கில் வைக்கப்பட்டு நிதி மற்றும் நிருவாக விதி 185 இன் பிரகாரம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு அந்த நிலையான வைப்புக்களில் ரூபா 16,578,209 வட்டித் தொகை சபை நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டுள்ளது.	நிதியத்தை ஆக்கபூர்வமாக அபிவிருத்தி பணிகளுக்காக ஈடுபடுத்துதல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2010 ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற நுவரெலிய பதுளை (A5) வீதி அபிவிருத்தி மற்றும் வெலிமடை நகரத்தில் நுவரெலியா வீதி மற்றும் ஊவா பரணகம வீதிக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின் காரணமாக அகற்றப்பட்ட கடைகளின் ஆதனவரி ஆதனங்களுக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் திகதி வரை ரூபா 322,723 சிட்டையிடப்பட்டிருந்தது.	ஆதனங்கள் புதிய மதிப்பீட்டின் போது அகற்றப்பட்டதுடன் முன்னிருந்து கொண்டுவரப்படுகின்ற நிலுவை புத்தகங்களிலிருந்து அகற்றுவதற்காக நியாயமான அறிக்கையொன்றுடன் விடயப் பொறுப்பு அமைச்சருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சிட்டையிடல் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
வெலிமடை பிரதேச சபைக்குரிய 12 ஆதனங்கள் 2024 ஆம் ஆண்டின் போது வாடகைக்கு வழங்குவதற்கு முடியாமையின் அடிப்படையில் வருமானம் இழக்கப்பட்டிருந்ததுடன் அதில் 05 மீன் கடைகள் மற்றும் 02 சிற்றுண்டிச்சாலைகள் 2020 ஆம் ஆண்டில் இருந்து விளைவற்றுக் காணப்பட்டது.	மாற்றுவழி வருமான வரிகளில் ஈடுபடுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	வாடகைக்கு வழங்க முடியாத கேள்வி ஆதனங்கள் மாற்று வழி வருமானங்களில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) காணி கட்டளைச் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் பிரகாரம் சபைக்குச் சொந்தமான 36 காணிகள் மற்றும் 28 மயான நிலங்களை கையளித்தல் கட்டளையின் கீழ் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2013 ஆம் ஆண்டு முதல் பிரதேச சபைக்குச் சொந்தமான 36 காணிகள் மற்றும் 28 மயான நிலங்கள் தொடர்பாக கையளித்தல் கட்டளை பெற்றுக் கொள்வதற்கும் அந்த காணிகள் மற்றும் மயான நிலயங்களை சபைக்கு கையேற்பதற்கும் கோரப்பட்டுள்ளது.	கையளித்தல் கட்டளை இன்றிய காணிகளுக்காக கையளித்தல் கட்டளையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 1987 இன் 07 ஆம் இலக்க அரசு காணி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றி அந்த ஆதனங்களை கையேற்பதற்காக தேவையான அதிகாரம் நிறுவனத் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த மையால் அந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அதன் பிரகாரம்	1979 இன் 7 ஆம் இலக்க அரசு காணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றி அந்த ஆதனங்களை கையேற்பதற்காக தேவையான அதிகாரம் நிறுவனத் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தமையால் அந்த அதிகாரத்தை செயற்படுத்த வேண்டியிருந்த போதிலும் வெளிமட பிரதேச சபைக்குச் சொந்தமான	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நடவடிக்கை	எடுக்காமல்	கால வக்குரே காணி வெலன்கஸ்
வெலிமடை பிரதேச சபைக்குச்		எல்ல என்ற காணிகளில் அனுமதியற்
சொந்தமான கால வக்குரே காணி,		குடியிருப்பாளரை அகற்றுவதற்காக
வெலன்கஸ்எல்ல என்ற		வழக்குத் தொடர வேண்டி
காணிகளின் அனுமதியற்ற		ஏற்பட்டிருந்தது.
குடியிருப்பாளர்களை		
அகற்றுவதற்காக வழக்குத்		
தொடரப்பட்டிருந்தது.		

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2007 சனவரி முதல் 2020 ஒக்டோபர் வரையான காலத்தில் சபைக்கு சேர்க்கப்பட்டிருந்த அமைய சுகாதாரத் தொழிலாளர்கள் 26 பேர்களுக்காக உள்ளூராட்சி ஆணையாளரின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.	தற்போது சேவையில் சேவையாற்றுகின்ற அமைய, பதிட்டு, நாளாந்த மற்றும் தற்காலிக ஊழியர்களின் அளவின் பிரகாரம் சீராக்கி புதிய பதவிய பதவிகளை அங்கீகரித்துக் கொள்வதற்காக நிதிப் பிரமாணம் 71 படிவம் மற்றும் நியாயப்படுத்தல் அறிக்கை முகாமைத்துவ திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	ஊழியர் வெற்றிடங்கள் அங்கீகரித்துக் கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) பிரதேச சபைக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் அறிக்கையின் பிரகாரம் 08 பதவிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை விஞ்சி 63 உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் 05 பதவிகளில் 05 வெற்றிடங்கள் காணப்பட்டன.	எதிர்காலத்தில் பதவியணியினரை சமப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மிகை பதவியணியினர் அங்கீகரித்துக் கொள்ளப்படல் வேண்டும்.
(இ) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் தாபனவிதிக்கோவையின் XXIV அத்தியாயத்தின் 1.6 மற்றும் 4 ஆம் பிரிவுகளின் பிரகாரம் ஓய்வு பெற்ற, சேவையை விட்டுச்சென்ற மற்றும் மரணமடைந்த உத்தியோகத்தர்களின் பிணையாளர்களிடமிருந்து நிலுவைக் கடன் மீதி அறவிட வேண்டியிருந்த போதிலும் நான்கு ஊழியர்களிடமிருந்து 2005 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து கொண்டுவரப்படுகின்ற ரூபா 199,379 நிலுவை ஊழியர் கடன் மீதி அறவிடப்பட்டிருக்கவில்லை.	அறவிடுவதற்கு எடுக்கப்படும்.	நடவடிக்கை சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.6 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மரண இறுதிச் சடங்கு வாகனமொன்றை தயாரிப்பதற்கு ஊவா மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் 2021 யூலை 13 ஆம் திகதி மோட்டார் வாகனமொன்று வழங்கப்பட்டிருந்ததுடன் பயன்பாட்டிற்கு பொருத்தமான வகையில் தயாரிப்பதற்கு ரூபா 344,800 செலவிடப்பட்டிருந்த போதிலும் அதற்கான மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமையின் காரணமாக விளைவற்றுக் காணப்பட்டது.	மோட்டார் வாகனத்தை வாகனப் பதிவுச் சான்றிதழ் பெற்று எதிர்காலத்தில் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப் படும்.	உரிய பதிவு செய்தல் மற்றும் கையளித்தல் விரைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினங்களை ஒப்பீடு செய்த போதும் 05 வருமான விடயங்களில் 17 சதவீதம் முதல் 181 சதவீதம் வரையும், 05 செலவின விடயங்களில் 39 சதவீதம் முதல் 68 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது.	பதிலளிக்கப்படவில்லை.	பாதீடு ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2008 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த சபைக்குரிய திவிதொட்ட வெலயில் அமைந்துள்ள கூடலைக் கூடத்திற்காக சற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை.	சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய களப் பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அனுமதிப்பத்திரக் கட்டணமான ரூபா 5,241 தொகையை செலுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முகாமைத்துவக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரை கிடைத்த பின்னர் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கூடலைக் கூடம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறப்படல் வேண்டும்.
(ஆ) வெலிமடை நகரத்தில் பொது பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரதேச சபைக்குரிய மீன் கடைகளிலிருந்தும், வியாபார நிலையங்களிலிருந்தும் அகற்றப்படுகின்ற கழிவுப் பொருட்கள் நகரத்தின் ஊடாக செல்லும் உமா ஓயாவிற்கு திருப்பப்பட்டிருந்தது.	இந்த நிலைமையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	கழிவுப் பொருட்களை அகற்றும் போது சுற்றாடலுக்கு சாதகமானதாக முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும்.